

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் (“சம்மேளனம்”) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள், மற்றும் விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொறிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டம் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்க விளையாட்டு (திருத்தப்பட்ட) சட்டத்தால் திருத்தப்பட்டவாறு 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுக்கள் சட்டத்தின் 21 அ ஆம் பிரிவு என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் காரணமாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்காக அடிப்படையொன்றை வழங்குவதற்கு போதிய மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ள எனக்கு முடியாமல் இருந்தது. அதன் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் தொடர்பான நான் அபிப்பிராயமொன்றினை தெரிவிக்கவில்லை.

1.2. மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய விடயங்கள் அடிப்படையில் நான் அபிப்பிராயமொன்றை தெரிவிக்கவில்லை.

நிதி நிலைமைக்கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றில் உள்ளடக்கப்பட்ட பொருண்மையான உருப்படிகள் மாற்று முறைமைகள் மூலம் உறுதிப்படுத்துவதற்கு அல்லது மெய்மையாய்வு செய்வதற்கு முடியாதிருந்தது.

இதன் காரணமாக நிதி நிலைமைக்கூற்றில், நிதிச் செயலாற்றல் கூற்றிலும் காசுப் பாய்ச்சல் கூற்றிலும் உள்ள பெறுமதிகள் அல்லது உருப்படிகளில் அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத பெறுமதிகள் அல்லது கொடுக்கல் வாங்கல்கள் எதனையும் சீராக்கம் செய்வது அவசியமானதென நிச்சயிக்க முடியாதுள்ளேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க (SMEs இற்கான SLFRS) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சம்மேளனத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சம்மேளனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சங்கம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சம்மேளனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சங்கத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு நோக்கெல்லை

சம்மேளனத்தின் நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க கணக்காய்வு செய்து அறிக்கையிடுதல் எனது பொறுப்பாகும். எவ்வாறாயினும் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களின் அடிப்படையில் இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் கணக்காய்வு அபிப்பிராயத்திற்காக அடிப்படையொன்றை வழங்குவதற்கு போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களிற்கான கணக்காய்வு நியமங்களுடன் இணங்காமை

குறித்த நியமங்களிற்கான குறிப்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களிற்கான (SMEs இற்கான SLFRS) கணக்காய்வு நியமங்களின் 2.3.6 ஆம் பந்தியின் பிரகாரம் சகல வருமானம் மற்றும் செலவுகளும் அட்டுறு அடிப்படையல் அனுமதிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், அதற்கு முரணாக உறுப்புரிமைக் கட்டணம் காசு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதன் விளைவால் மீளாய்வாண்டின் இறுதியில் நிலுவையாக இருக்கின்ற உறுப்புரிமைக் கட்டணம் கணக்காய்வில் மெய்மையாய்வு செய்ய முடியாதிருந்தது.	அடுத்த நிதியாண்டு காலப் பகுதியில் நிலுவையாக இருக்கின்ற உறுப்புரிமைக் கட்டணத்தை கண்டு பிடிப்பதற்கும் திருத்துவதற்கும் நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்.	சம்மேளனம் SMEs இற்கான SLFRS இலுள்ள ஏற்பாடுளைப் பின்பற்றப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பட்டியல்கள் மற்றும் நிலையான சொத்துப் பதிவேடுகளின் பிரகாரம், மீளாய்வாண்டிற்கான உள்ளபடியான பெறுமானத் தேய்வு ரூபா 867,563 ஆகும். எவ்வாறாயினும், நிதிக் கூற்றுக்களில் பதியப்பட்ட தொகை ரூபா 496,769 ஆக இருந்தது. இதன் விளைவால், மீளாய்வாண்டிற்கான மிகைகள் ரூபா 370,794 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.	நாங்கள் அதிகரித்துக் தொகையை அடுத்த நிதியாண்டில் ஒழுங்குகள் செய்வோம்.	வருடாந்த நிலையான சொத்துப் பெறுமானத் தேய்வு சரியாக கணிப்பீடு செய்யப்பட வேண்டும்.
(ஆ) நிதிக்கூற்றுக்களில் 2023 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு	கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	நிதிக் கூற்றுக்களில் பொறுப்புக்களிற்கான

கட்டணங்களிற்கான ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கவில்லை.

ஏற்பாடுகள் செய்யப்பட
வேண்டும்.

1.5.3 கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படாத ஆவணச் சான்றுகள்

விடயம்	தொகை ரூபா	கிடைக்கப்பெறாத சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) செலவினம்	18,329,193	கொடுப்பனவு உறுதிச் சீட்டுகள், விலைப் பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டு பொன்றன	நாங்கள் வருமானம் மற்றும் செலவினத்தைப் பெறுவதற்கு மேற்குறித்த காலப் பகுதிக்காக வங்கி கூற்றிலிருந்து விபரங்களை பயன்படுத்தினோம். ஆனால் மேற்குறித்த காலப் பகுதிக்காக வைத்திருக்காத ஆவணச் சான்றுகளை திருப்திகரமாக மெய்மையாய்வு செய்ய முடியாதிருந்தது.	கொடுப்பனவுகளின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்கு ஆவணச் சான்றுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) வருமானம்	16,847,000	பற்றுச் சீட்டுகள் கொடையாளர் சான்றுபடுத்தல்கள் மற்றும் ஏனைய ஆதார ஆவணச் சான்றுகள்	-மேற்படி-	வருமானத்தின் உண்மைத் தன்மையை மதிப்பிடும் நோக்கில் வேண்டப்பட்ட ஆவணச் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிசார் விளைவுகள்

சம்மேளனத்தின் மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 3,532,508 ஆன மிகையாக காணப்பட்டதுடன், அதற்கு நேரெத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 2,879,470 ஆகும். ஆகவே, நிதிசார் விளைவுகளில் ரூபா 6,411,978 ஆன தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 8,425,644 ஆல் செலவினத்தில் வீழ்ச்சி முன்னேற்றத்திற்கான பிரதானமான காரணமாக இருந்தது.

3. கணக்களிப்பு மற்றும் நல்லாளுகை

3.1 பாதிட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
சம்மேளனத்திற்கான அனுமதிக்கப்பட்ட பாதிட்டு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப் பட்டிருக்கவில்லை. எனவே, மீளாய்வாண்டின் போது சம்மேளனத்தின் நிதிக் கட்டுப்பாடு மதிப்பாய்வு செய்ய முடியாதிருந்தது.	கருத்துரைகள் பெறப்பட்டிருக்கவில்லை.	ஒவ்வொரு நிதியாண்டிற்குமான விரிவான பாதிட்டு தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.